

## பாஸ்கா 3ஆம் வாரம் - ஞாயிறு

### மூன்றாம் ஆண்டு

#### திருப்பலி முன்னுரை

இறைப்பாதையில் பயணித்து நமது இலக்குகளை மேற்கொள்ள பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய ஓயாது ஓடிக் கொண்டிருக்கின்றோம். இதுவே வாழ்க்கைப் பயணமாக கருதப்படுகின்றது. நம் இறைவன் நம் மீது ஒரு நோக்கம் வகுக்கின்றார். இறைவனை நோக்கமும் நமது இலக்குகளும் ஒரே பாதையில் பயணிக்கும் போது நம் வாழ்வு கனி தரும் வாழ்வாகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் இயேசு கிறிஸ்து பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றிய பேதுருவும் திருத்தூதர்களும் துன்புறுத்தப்படுவதைக் காண்கின்றோம். வேதனைகளின் மத்தியிலும் “மனிதர்களுக்கு கீழ்ப்படிவதை விட கடவுளுக்கு கீழ்ப்படிவது மேல்” என்று தூய ஆவியின் அருளால் துணிவோடு பதிலளிக்கிறார்கள்.

இன்றைய சமுதாயத்திலும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட மக்கள் பல்வேறு வகைகளில் தாக்கப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகின்றார்கள். சட்டங்களால் ஆட்டுவிக்கப்படும் பொம்மை மனிதர்கள் ஆண்டவரின் கூட்டத்தை அழித்து விட முனைப்பாக உள்ளது.

கொன்றழித்த கொலைகார கூட்டத்தையே மன்னித்த இயேசுவின் மக்கள் அல்லவா நாம்? பொறுமையை மனதில் கொண்டு தூய ஆவியின் துணையை உடலில் கொண்டு, திருத்தூதர்களைப் போல கடவுளுக்கு கீழ்ப்படிவதே மேல் என்று துணிந்து நற்செய்தியை வாழ்வாக்குவோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சீடர்களுக்கு காட்சி தரும் இயேசு பேதுருவை ஆயனாக நியமிக்கிறதைக் காண்கின்றோம். இயேசுவின் இறப்பால் நம்பிக்கை இழந்த பேதுரு ‘மீன்பிடிக்க போகின்றேன்’ என்று பழைய வாழ்க்கைக்கு திரும்புகின்றார். பேதுருவின் எண்ணங்களை வாசித்த இயேசு, திருச்சபையை வழிநடத்த பேதுருவை முதல் ஆயனாக்கி, தம்மைப் பின்தொடர பணிக்கின்றார்.

நம்பிக்கை தேய்பிறையானால்

காரிருள் நம்மை கவ்வும்;

இறைவன் என்னோடு என எண்ணி நடைபோட்டால்

அவரது வார்த்தைகள் நம் கால்களுக்கு தீபமாய் இருக்கும்.

இறை நம்பிக்கையில் ஆழம் பெற்றவர்களாய் திருச்சபை தலைவருக்கும் பணியாளருக்குமே நற்செய்திப்பணி விதிக்கப்பட்டுள்ளது எனக் கருதாமல் நம் எண்ணங்களால், சொற்களால், செயல்களால் நற்செய்தியை வாழ்வாக்கி இயேசுவுக்கு சான்று பகர்வோம்; பலியில் பங்கேற்போம்.

## இறைமக்களின் மன்றாட்டுகள்

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1. 'என் ஆடுகளைப் பேணி வளர்' என்று முதல் ஆயனைத் திருநிலைப்படுத்தியவரே!

எம் திருஅவையை வழிநடத்தும் புனித பேதுரு வழி வந்த திருத்தந்தை, ஆயர்கள் திருஅவை தலைவர்கள் உமக்கு சான்று பகரவும், பணியில் ஏற்படும் போராட்டங்களையும் துன்பங்களையும் உம் துணையில் வென்று மக்களை நல்வழி நடத்திட வரம் அருள வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

2. மனிதர்களுக்கு கீழ்ப்படிவதை விட கடவுளுக்கு கீழ்ப்படிவதே சிறந்தது என்று பேதுரு வாயிலாக உணர்த்தியவரே எம் இறைவா!

எம் நாட்டை ஆளும் தலைவர்கள், அதிகாரிகள் அதிகார போக்கில் இருக்கும் சில மனிதர்கள் கீழ்ப்படிந்து, இறையச்சமின்றி மக்களை வதைத்துக் கொண்டிருக்கும் நிலை மாறவும், தேர்தலில் உண்மையான மக்கள் நேசம் கொண்ட தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடு வளர்ச்சி காண வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

3. பாடுகளுக்கு பின்பே உயிர்ப்பு என்று உம் திருமகன் வழியாக உணர்த்தியவரே!

எங்கள் வாழ்வில் எதிர்ப்பும் தோல்வி, துன்பங்கள், ஏமாற்றங்கள் போன்றவற்றில் உம்மைப் போல பாடுகளை ஏற்றுக்கொண்டு உயிர்ப்பு எனும் மீட்பு உண்டு என்று விசுவாசத்தோடு வாழ்வின் சவால்களை சந்திக்கும் வரம் அருள வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

4. திருத்தூதர்கள் மேல் இரக்கம் காட்டி அதிகமாக மீன்களை கிடைக்கச் செய்தவரே!

எம் பகுதியில் வெப்பம் தணிந்து போதிய மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், பொருளாதாரம் ஏற்றம் பெறவும், தேர்வுகளை முடித்தவர்கள் தங்கள் இலக்கை நோக்கி நடக்கவும், குடும்பங்களில் அமைதி சந்தோஷம் பெருகவும், உள்ளத்து விருப்பங்கள் நிறைவேறவும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

**நன்றி : ஆசிரியை திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.**

**“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16**

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com